

கேள்வி : 60

தொழுகைனுடைய "ருக்ன்" என்று
சொல்லப்படும் "பர்ள்களிலிருந்து"
ஏதாகிலும் ஒன்றை ஒருவர்
விட்டுவிட்டால், அதை எவ்வாறு சரிசெய்ய
வேண்டும்? விளக்குக

பதில்:

தொழுகையின் "பர்ள்களிலிருந்து" ஏதாகிலும் ஒன்றை ஒருவர் வேண்டுமென்றே விட்டுவிட்டால் தொழுகை "பாதில்" வீணாகிவிடும். அதை அவர் திருப்பித்தான் தொழவேண்டும். ஒருவர் ஒரு "பர்ளை" மறந்து விட்டுவிட்டால் அதை எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால், தொழுகையில் எதெல்லாம் "பர்ள்" என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

தொழுகையின் "பர்ள்கள்: பதினான்கு இருக்கின்றன.

- நிலை நிற்குதல் (சக்தி பெற்றிருப்பவர்)
- தக்பீர் தஹ்ரீமா - அல்லாஹு அக்பர் என்று சொல்லி தொழுகையை ஆரம்பித்தல்
- தூரத்துல் :பாதிஹா ஒதுதல்
- ருகூவு செய்தல்
- ருகூவிலிருந்து எழுந்திருத்தல்
- முழுமையாக நிலைக்கு வந்து நிற்குதல்
- ஸுஜூது செய்தல்
- ஸுஜூதிலிருந்து எழுந்திருத்தல்
- இரண்டு ஸுஜூதிற்கு இடையில் அமருதல்
- ஒவ்வொரு பர்ள்களையும் நிதானமாக செய்தல்
- கடைசி இருப்பில் ஒதுதல்

- கடைசி இருப்பிற்காகவும், இரண்டு ஸலாம் கொடுப்பதற்காகவும் அமருதல்
- இரண்டு புறமும் ஸலாம் கொடுத்தால் (அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்று சொல்லுதல்)
- ஒவ்வொரு பர்ளையும் வரிசையாக நிறைவேற்றுதல்.

இவைகள் தான் தொழுகையின் பர்கள் என்று மார்க்க சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். (நூல்: தலீலுத் தாலிப்)

எவர் தொழுகையின் பர்களிலிருந்து ஒன்றை மறந்துவிடுவாரானால், அதை அவர் தொழுகையிலேயே மீட்டுக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் அவருடைய தொழுகை பூரணமாகும். பர்ளை விட்டதற்காக ஸஜ்தா ஸஹ்வு மட்டும் செய்தால் போதுமாகாது. அதைப் போன்றுதான் ஒருவர் ஒரு பர்ளைச் செய்தோமா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்பட்டாலும், அவரும் அந்த செயலை தொழுகையிலேயே மீண்டும் செய்யவேண்டும் அப்போதுதான் தொழுகை பூரணமாகும்.

விடுபட்ட அந்த பர்ளை எப்படி மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்பதை அஷ்ஷைக் ஸாலிஹ் முநஜ்ஜித்(ஹபிலஹுல்லாஹ்)அவர்கள் இதுசம்பந்தமான தங்களுடைய பத்வாவில் மூன்று உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருக்கின்றார்கள்.

1. فإن ذكره قبل الوصول إلى موضعه من الركعة التالية ، عاد فأتى به وأكمل صلاته ، وسجد للسهو . وذلك كأن ينسى الركوع ، ثم يتذكره في السجود من نفس الركعة ، أو يتذكره في قراءة الركعة التالية ، فيترك السجود أو القراءة ويركع ، ثم يتم ركعته.

2. وإن ذكر الركن المنسي بعد الوصول إلى موضعه من الركعة التالية ، ألغى الركعة الناقصة ، وجعل هذه محلها ، وأتم صلاته . وذلك كأن ينسى الركوع من الأولى ، ثم يتذكره عند ركوع الثانية ، فتلغى الركعة الأولى ، وتكون الثانية هي الأولى بالنسبة له.

3. وإن لم يذكر الركن إلا بعد السلام من صلاته ، أتى بركعة كاملة.

1 எந்த பர்ளை விட்டுவிட்டாரோ அதைப்போன்ற பர்ளை அடுத்த ரகஅத்தில் செய்வதற்கு முன்னால், விடுபட்ட பர்ள் நினைவிற்கு

வந்துவிட்டால். அதை மீண்டும் செய்து தொழுகையை பூரணப்படுத்தவேண்டும். (இறுதியில்)மறதிக்கான ஸஜ்தாவையும் செய்யவேண்டும்.உதாரணத்திற்கு, ஒருவர் ருகூவை மறந்துவிட்டு ஸஜ்தாவிற்குச் சென்றுவிட்டார். அதே ரகஅத்தில் ஸஜ்தாவில் நினைவிற்கு வந்துவிட்டது என்றால், அல்லது (ஸூஜூது செய்து விட்டு அடுத்த ரகஅத்திற்கு எழுந்து) கிராஅத் ஒதும் போது நினைவிற்கு வந்துவிட்டால்.ஸூஜூதை விட்டுவிட்டு எழுந்து ருகூவு செய்யவேண்டும். அல்லது கிராஅத்தை விட்டுவிட்டு ருகூவு செய்யவேண்டும், (பின் ஸூஜூதிற்குச் சென்று இரண்டு ஸூஜூதுகளையும் செய்துவிட்டு பின் எழுந்து கிராஅத் ஒதி) ரகஅத்தை தொடர்ந்து பூரணப்படுத்தவேண்டும்.

2 மறந்துவிட்ட பர்ளை அடுத்த ரகஅத்தில் அதே பர்ளைச் செய்யும்போதுதான் நினைவிற்கு வந்தால், குறையுடைய முந்திய ரகஅத் வீணாகிவிடும், தற்போது தொழும் ரகஅத்தை முந்திய ரகஅத்தின் இடத்தில் ஆக்கிக்கொள்ளவேண்டும்.உதாரணத்திற்கு, முதல் ரகஅத்தில் ருகூவை ஒருவர் மறந்துவிட்டார், இரண்டாம் ரகஅத்தில் ருகூவு செய்யும் போதுதான்(முதல் ரகஅத்தில் ருகூவு செய்யாதது) நினைவிற்கு வந்தால், முதல் ரகஅத் இல்லாமல் ஆகிவிடும். இதனடிப்படையில் இரண்டாம் ரகஅத் முதல் ரகஅத்தாக ஆகிவிடும். (அவ்வாறு தொழுகையைத் தொடர்ந்து பூரணமாக்கவேண்டும்).

3 ஸலாம் கொடுத்து அவருடைய தொழுகையை முடித்தபின் தான், ஒரு ரகஅத்தில் ஒரு பர்ளை விட்டுவிட்டது நினைவிற்கு வந்தால், பர்ள் விடுபட்டு போன அந்த ஒரு ரகஅத்தை மட்டும் மீண்டும் தொழவேண்டும். (பார்க்க : பதாவா எண் : 136493)

மேற்கூறிய சட்டத்தை மற்றொரு உதாரணத்தைக் கொண்டு விளங்கலாம்.

- ஒருவர் முதல் ரகஅத்தில் முதல் ஸூஜூதைச் செய்துவிட்டு இரண்டாம் ரகஅத்திற்கு எழுந்து கிராஅத் ஒத ஆரம்பித்த பின்புதான், முதல் ரகஅத்தில் ஒரு ஸூஜூதையும், இரண்டு ஸூஜூதிற்கிடையில் அமர்வதையும் விட்டுவிட்டது அவருக்கு நினைவிற்கு வந்தால், உடனே கிராஅத் ஒதுவதை விட்டுவிட்டு இரண்டு ஸூஜூதிற்கிடையில் அமர்வதைப் போன்று அமர்ந்து

விடுபட்ட ஒரு ஸுஜூதை செய்துவிட்டு மீண்டும் எழுந்து இரண்டாவது ரகஅத்தை தொடரவேண்டும். தொழுகையின் இறுதியில் மறதிக்கான இரண்டு ஸுஜூதுகளை ஸலாமிற்கு முன்னால் செய்யவேண்டும்.

- இரண்டாவது, ஒருவர் முதல் ரகஅத்தில் முதல் ஸுஜூதைச் செய்துவிட்டு இரண்டாம் ரகஅத்திற்கு எழுந்துவிட்டார். இரண்டாம் ரகஅத்தில் ஸுஜூது செய்யும்போதுதான், தான் முதல் ரகஅத்தில் ஒரு ஸுஜூதையும், இரண்டு ஸுஜூதிற்கிடையில் அமர்வதையும் விட்டுவிட்டது அவருக்கு நினைவிற்கு வந்தால், முதல் ரகஅத் இல்லாமல் ஆகிவிடும். இவர் தொழுகும் இரண்டாவது ரகஅத்தை முதல் ரகஅத்தாக நினைத்துக் கொண்டு தொழுகையை பூரணப்படுத்தவேண்டும். தொழுகையின் இறுதியில் மறதிக்கான இரண்டு ஸுஜூதுகளை ஸலாமிற்கு முன்னால் செய்யவேண்டும்.
- மூன்றாவது, ஒருவர் முதல் ரகஅத்தில் முதல் ஸுஜூதைச் செய்துவிட்டு இரண்டாம் ரகஅத்திற்கு எழுந்துவிட்டார். இரண்டு ரகஅத்தையும் தொழுது ஸலாம் கொடுத்தபின்தான், தான் முதல் ரகஅத்தில் ஒரு ஸுஜூதையும், இரண்டு ஸுஜூதிற்கிடையில் அமர்வதையும் விட்டுவிட்டது அவருக்கு நினைவிற்கு வந்தால், குறையுடைய அந்த ஒரு ரகஅத்தை மட்டும் மீண்டும் தொழுது, தொழுகையின் இறுதியில் ஒருபுறம் ஸலாம் கொடுத்ததிற்குப் பின்னால் மறதிக்கான இரண்டு ஸுஜூதுகளை செய்தபின் இரண்டு பக்கமும் ஸலாம் கொடுக்க வேண்டும்.

இந்த சட்டத்தைப் போன்றுதான், ஒருவருக்கு தான் ஒரு பர்ளை செய்தோமா? இல்லையா? என்று சந்தேகம் ஏற்படுமாயின், அவரும் மேற்கூறப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தொழுகையை பூரணமாக்கிக் கொள்ளவேண்டும்.

ஏனென்றால், பர்ளைச் செய்தோமா? இல்லையா? என சந்தேகம் ஏற்படுபவர், அந்த பர்ளை விட்டவரைப் போன்றுதான்.

قال الشيخ رحمه الله : وإن شك في ترك ركن فكثره أي : لو شك هل فعل الركن أو تركه ، كان حكمه حكم من تركه.

பர்ளை விட்டுவிட்டோமோ என்று சந்தேகம் கொள்பவர், (மறந்து) பர்ளை விட்டவரைப் போன்றுதான். அதாவது, பர்ளைச் செய்தோமா? இல்லையா? என சந்தேகம் கொள்வருக்கு, (மறந்து) விட்டவருக்குரிய சட்டம்தான் என்று அஷ்ஷைக் உதைமீன்(ரஹ்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: அஷ்ஷரஹூல் மும்திவு).

ஒருசில அறிஞர்கள் மேற்கூறப்பட்ட சட்டத்தில் சிறிய முரண்பட்ட கருத்தை முன்வைக்கின்றனர். அதாவது, நாம் மேலே கண்ட சட்டம், ஒருவர் ஒரு பர்ளை விட்டுவிட்டு, அதே பர்ளை அடுத்த ரகஅத்தில் செய்வதற்கு முன்னால் நினைவிற்கு வந்துவிட்டால் மீண்டும் அந்த பர்ளைச் செய்துவிட்டு பின்பு அடுத்த ரகஅத்தை தொடரவேண்டும் என்று கண்டோம். ஆனால், ஒருசில அறிஞர்கள் ஒருவர் ஒரு பர்ளை மறந்தவராக அடுத்த ரகஅத்திற்கு வந்துவிட்ட பின் விடுபட்ட பர்ள் நினைவிற்கு வந்தால், அதே செய்வதற்காக மீண்டும் செல்லக்கூடாது. ஏனென்றால் முந்திய ரகஅத் வீணாகிவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். (நூல்: ஸாதூல் முஸ்தக்னிவு)

ஆனால், அதிகமான அறிஞர்களின் கருத்து, நாம் மேலே குறிப்பிட்டுள்ள சட்டம்தான் சரியானது என்பதாகும் .

உலக பிரசித்திபெற்ற மார்க்க பல்கலைக் கழகங்களில் ஒன்றான எகிப்தில் இருக்கும் "அல்அஸ்ஹர்" பல்கலைக் கழக அறிஞர்களின் மூலம் வழங்கப்பட்டுள்ள பத்வா.

وأجاب مركز الأزهر العالمي للفتوى: أما إذا نسي ركناً من أركان الصلاة وانتقل إلى غيره فيرجع إليه ما لم يصل إلى مثله، فإن وصل إلى مثله اعتبر ما بعد الركن الذي نسيه باطلاً واعتبر الركن الذي هو فيه بدل ما نسيه، وأتمّ صلاته على هذا الأساس ثم يسجد للسهو قبل السلام.

அகில உலக அல்அஸ்ஹர் பதாவா குழு பதிலளித்திருக்கின்றது:

ஒருவர் தொழுகையின் பர்களிலிருந்து ஏதாகிலும் ஒன்றை மறந்துவிட்டு அடுத்த செயலின் அளவிலே கடந்து சென்றபின், அதேபோன்ற பர்ளை அடுத்த ரகஅத்தில் அடையாதவரை, அவர் மீண்டும் விடுபட்ட பர்ளை (செய்வதற்காக) அதளளவில் மீண்டு(அதைச் செய்துவிட்டு பின் தொழுகையை தொடர) வேண்டும்.

அடுத்த ரகஅத்தில் விடுபட்ட அதே பர்ளைப் போன்றதின் பக்கம் வந்தபின் (நினைவிற்கு வந்துவிட்டால்) , எந்த பர்ளை அவர் மறந்து விட்டாரோ அதிலிருந்து அவர் செய்த அனைத்தும் வீணாகிவிடும், தற்போது செய்வது அவர் மறந்து விட்ட (அந்த ரகஅத்தின்) இடத்திற்கு வந்துவிடும். (அதாவது பர்ளை மறந்துவிட்ட ரகஅத் வீணாகிவிடும், தற்போது தொழுகும் அடுத்த ரகஅத் முதல் ரகஅத்தின் இடத்திற்கு வந்துவிடும்) இந்த அடிப்படையில் தொழுகையை பூரணப்படுத்தவேண்டும், தொழுகையின் இறுதியில் ஸலாமிற்கு முன், மறதிக்கான ஸஜ்தாவை செய்துகொள்ளவேண்டும்.

இந்த கருத்தில் தான் அதிகமான அறிஞர்கள் இருக்கின்றார்கள். எனவே, தொழுகையின் பர்களிலிருந்து ஏதாகிலும் ஒன்றை நாம் மறந்து விட்டால், அல்லது சந்தேகம் ஏற்பட்டால் மேற்கூறப்பட்டுள்ள மூன்று சட்டங்களின் படி நமது தொழுகையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்!.

இப்படிக்கு,

தொகுப்பு மற்றும் மொழியாக்கம்

K.K. பிஸ்மில்லாஹ் கான் பைஜி